[10th May 1954

THE HON. SRI S. S. RAMASWAMY PADAYACHI :—" Yes, Sir, the Government will look into all the allegations made by the hon. Member but, at the same time, may I request the hon. Member to say who was responsible for the destruction of these bridges? "

Purchase of foodgrains from other States.

* 629 *Q.*—SRI N. K. PALANISAMI : Will the Hon. the Minister for Finance be pleased to state—

(*a*) the quantity of foodgrains including cereals purchased from Nellore and Tadepalligudem in Andhra State and from other Northern States during 1953; and

(*b*) how much sales tax had been collected in respect of the same?

THE HON. SRI C. SUBRAMANIAM :—" (*a*) A statement[a] is placed on the table of the House.

" (*b*) The information is not available."

SRI N. K. PALANISAMI :—" சபாநாயகர் அவர்களே, வடஇந்தியாவிலிருந்து இங்கு தானியங்களை அனுப்பக்கூடிய மொத்த வியாபாரிகள் அனுமதேயப் பெயரில் இங்கு இருக்கக்கூடிய வியாபாரிகளுக்கு அனுப்புகிறார்கள். இங்கிருக்கக்கூடிய வியாபாரிகள் அனுமதேயப் பெயரில் அதை வாங்கி, ஆயிரம் மூட்டைகள் வந்தால் 250 மூட்டைகள் வந்ததாகக் கணக்கில் வைத்துக்கொண்டு, பாக்கியிருப்பதை மறைத்துவிடுகிறார்கள். இதற்கு விற்பனை வரி போடுவதற்கு சர்க்கார் என்னநடவடிக்கை எடுக்கும்?"

THE HON. SRI C. SUBRAMANIAM :—" This question relates to Government procurement and Government movement of rice from other States. I do not think the allegations made by the hon. Member will be applicable to these cases."

SRI S. RAMALINGAM.—" சாதாரண வியாபாரிகள் மற்ற ராஜ்யத்திலிருந்து நம் ராஜ்யத்திற்கு சரக்கு அனுப்பும்போது, அந்த ராஜ்ய சர்க்கார் அவர்களிடமிருந்து விற்பனை வரி வாங்கிவிட்டால், அந்த ராஜ்ய சர்க்காரிடமிருந்து விற்பனை வரி வாங்கும் பழக்கம் உண்டா ? "

THE HON. SRI C. SUBRAMANIAM :—" Sir, the Government have nothing to do with the rice as such. They give their assistance in procuring it and moving it from other States. The question of collecting sales tax does not arise as the Governments could not be treated as private individuals and assessed to sales tax. We have no such jurisdiction."

Appointment of ex-tramway men in the City Transport Service.

* 630 *Q.*—SRI S. RAMALINGAM : Will the Hon. the Minister for Religious Endowments and Transport be pleased to state—

(*a*) whether applications were called for from the ex-tramway men for appointment in the City Transport Service ;

(*b*) if so, the number of applications received; and

(*c*) the number of applicants (i) selected and (ii) appointed?

[a] Printed as Appendix I on page 474 infra.

10th May 1954]

THE HON. SRI B. PARAMESWARAN :—" Yes, Sir.

" (*b*) 859.

" (*c*) (i) 149.

(ii) 11."

SRI S. RAMALINGAM :— " கனம் சபாநாயகர் அவர்களே, வேலையிலிருந்து நீக்கப்பட்ட டிராம்வே தொழிலாளிகளில் 859 பேர்கள் டிரான்ஸ்போர்ட் சர்வீசில் வேலை வேண்டுமென்று மனுக்கள் போட்டிருந்ததில், 11 பேர்களுக்குத்தான் வேலை கொடுக்கப்பட்டிருக்கிறது. 'டிராம்வே சர்வீஸ் மூடப்பட்ட பிறகு, " வேலையிலிருந்து நீக்கப்பட்ட தொழிலாளிகளுக்கு நாங்கள் வேலை தேடிக்கொடுக்கிறோம் ; அவர்களுக்கு வேலை தேடிக் கொடுப்பதில் நாங்கள் அதிக கவனம் செலுத்திக்கொண்டு வருகிறோம்" என்று பல தடவைகளில் இந்தச் சபையிலே வாக்குறுதியளித்தும், இன்னும் நூற்றுக்கணக்கான தொழிலாளிகளுக்கு வேலை கிடைக்கவில்லை. அவர்களுக்கு உடனடியாக வேலை கிடைப்பதற்கு என்ன நடவடிக்கை சர்க்கார் எடுக்கப்போகிறார்கள் என்று கேட்க ஆசைப்படுகிறேன்.'

THE HON. SRI B. PARAMESWARAN :—" Most of them were invited for interview. Some of them were found fit. Some of them were found not fit. Even some of those who were selected did not care to join duty. Yet the Government are trying their level best to employ as many of the workmen as possible who served in the Madras Tramways."

SRI M. KALYANASUNDARAM :—" சபாநாயகர் அவர்களே, டிராம்வே தொழிலாளர் சங்கங்கள் இரண்டு இருக்கின்றன. அந்த இரண்டு சங்கங்களில் காங்கிரசை ஆதரிக்கக்கூடிய சங்கத்தின் மூலமாக மனுச்செய்து கொண்டால்தான் வேலைக்கு எடுத்துக்கொள்வது, மற்ற சங்கத்தின் மூலமாக மனுச் செய்துகொண்டால் வேலைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற கொள்கையின் காரணம் என்ன ? மற்ற சங்கம் அங்கீகரிக்கப்படவில்லையா என்று அறிய விரும்புகிறேன்."

THE HON. SRI B. PARAMESWARAN :—" Government do not differentiate between an association of the Congress and others. I may assure the hon. Member that such of those applicants as were interviewed by the Transport Commissioner have been given the opportunity to explain their qualifications, experience, etc., and those of them who were found fit had been taken in the City Transport."

SRI P. SELVARAJ :—" Since the City Transport cannot absorb all the tramway service staff, will the Government come forward to open the Tramway service again? "

THE HON. SRI B. PARAMESWARAN :—" That is a different question altogether."

MR. SPEAKER :—" I shall pass on to the next question."

SRI M. KALYANASUNDARAM :—" கனம் சபாநாயகர் அவர்களே, இன்னும் பல அங்கத்தினர்கள் இந்த கேள்வியின் மீது உப கேள்விகள் கேட்க விரும்புகின்றனர். இது ஒரு முக்கியமான விஷயம். ஆகையால் இனனும் இரண்டொரு நிமிஷம் அவகாசம் கொடுக்கும்படி கேட்கிறேன. அல்லது ஒரு அரை மணி நேர விவாதத்திற்கு விடும்படி கேட்கிறேன்."

Mr. SPEAKER :—" விவாதத்திற்கு விடுவதில் எனக்கு ஒரு வித ஆட்சேபனையும் இல்லை.

[10th May 1954

"I have no objection to allow a half-hour debate. But I cannot permit any more supplementaries being put on this question. The half-hour debate asked for will be given."

Discharge of L.M.E. diploma holders from the Neyveli Lignite Mines Project.

* 631 *Q.*—Sri K. ARANGANATHAN: Will the Hon. the Minister for Agriculture be pleased to state—

(*a*) the number of L.M.E. diploma holders engaged in the Neyveli Lignite Mines Project;

(*b*) how many of them were discharged in the months of October, November and December 1953; and

(*c*) the reasons therefor?

The Hon. Sri M. BHAKTAVATSALAM :—" (*a*) There are four L.M.E. Diploma holders in service in the Lignite Investigation Project at Neyveli.

" (*b*) None, Sir.

" (*c*) Does not arise."

Tiruchengode Government Hospital.

* 632 *Q.*—Sri T. S. ARTHANARI : Will the Hon. the Minister for Health be pleased to state—

(*a*) the number of in-patients admitted in the Tiruchengode Government Hospital in the period between January 1953 to January 1954; and

(*b*) the number of out-patients during the same period?

The Hon. Sri A. B. SHETTY :—" (*a*) 1,263, Sir.

" (*b*) 54,734, Sir."

Sri T. S. ARTHANARI :—" வைத்தியசாலைக்கு அதிகப்படியான நோயாளிகள் வருவதினால் வருகின்ற நோயாளிகளுக்கு போதிய படுக்கை வசதிகளும், நர்சுகளும் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகின்றனர். ஆகவே இந்த அவதிகளைத் தடுக்க உடனடியாக அதிகப்படியான படுக்கை வசதிகளும், அதிகப்படியான நர்சுகளையும் கொடுத்துதவ சர்க்கார் முன்வருமா ? "

The Hon. Sri A. B. SHETTY :—" A maternity ward of eight beds has been put up there recently. The construction was completed on 4th March 1953. So the bed strength of the hospital has been raised from ten to eighteen. The construction of an out-patient block has been taken up now."

Progress of Community Projects work in South Kanara.

* 633 *Q.*—Sri K. VENKATARAMANA GOWDA : Will the Hon. the Minister for Agriculture be pleased to state—

(*a*) whether the Government have called for any report regarding the progress of Community Projects during the first year of its operation in the South Kanara district;